

Subscription

Inland: Rs. 50/- per year.

FOR ADVERTISEMENTS

Apply to:

The Manager,
'Morning Star', Vaddukoddai.

THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka
under No. Q/JJ/64/News/87

Established: 1841: A Christian Weekly: Published Every Friday

Vol. 147 JAFFNA, FRIDAY, 3rd & 10th APRIL, 1987 No. 14 & 15

RIGHTEOUSNESS EXALTEETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

UNDELIVERED ISSUES

Please re address
all undelivered issues
of the Morning Star to:-
The Manager,
'Morning Star',
Vaddukoddai.

New Hostel for Levi Spaulding Home

The new hostel building of the Levi Spaulding Home at Vaddukoddai was declared open by the Rev. Eric Gass Asia Secretary of the UCBWM on Monday the 11th of March. Rev. Gass visited the troubled peninsula during the second week of March.

He laid the foundation for a class room block for the Institute for Evangelists and lay training at Maruthanadam. He also visited Uduvil Girls College and the University Christian Student Centre and the St. Thomas Church.

After the opening of the new hostel building a public meeting was held presided over by Rt. Rev. D. J. Ambalavanar.

Mas. V. Gunaseelan of the Levi Spaulding Home delivered the welcome speech.

Mr. A. Kadirgamar, Principal of Jaffna College and Rev. Eric Gass spoke and special items were given by children of the various homes.

Mr. S. Jebanesan Chairman of the Childrens Home Board proposed a vote of thanks. He thanked profusely Mr. S. Ratnavel who had the over all responsibility for the construction of the hostel.

Day Care Centre and Vocational Training School

Rev. Eric Gass, Asia Secretary, UCBWM declared open the Vocational Training School for women at Mankulam on the 11th of March. This school gives training in Sewing and typing for 30 women. On the same day, he also opened the new building for Day Centre at Mankulam. Rt. Rev. D. J. Ambalavanar offered the dedication prayer.

Obituary

Velupillai Ponnudurai and
Ponnudurai Jebanesan

Mr. Velupillai Ponnudurai of Kankasanturai who retired from the Telecommunication Department some years ago died at his residence in his 66th year on Saturday the 21st of March. His son Ponnudurai Jebanesan who had been ill for some time also died on the following day. The funeral service for both took place on Sunday the 22nd of March. Rev. T. S. Premarajah assisted by Revs. D. R. Ampalavanar and D. C. Ratnasingham conducted the service. Tributes were paid by the Pastors and officers of the Lanka Cement Ltd. K. K. S.

The bodies were then removed to Tellippallai Church burial grounds for interment.

Daniel and Thaya in Kentucky

From the Indiana-Kentucky Conference News Oct. 1986

"They're here!", "There they are!", were the type of comments one could hear from the crowd gathered at the Indianapolis airport on the evening of August 31, Daniel and Thaya Thiagarajah had finally reached the IKC. They left their home in Kilinochchi on August 24, had finally left Sri Lanka the following day, spent three days in London and one in New York before finally arriving on Sunday evening. They commented that they had been tired as they departed, but they quickly forgot their fatigue when they saw the welcoming committee. There were signs, flowers, cameras, a kazoo band from First UCC-Indianapolis, and many smiling faces. In fact, after being in the IKC about two weeks, the welcome was still vividly in their minds

Daniel and Thaya are living in a comfortable apartment on the southside of Indianapolis. The Rev. Don Orander and his committee have seen to it that the visitors are comfortable and have information and instruction about the area in which they will live and serve.

Their schedule has been carefully planned with an attempt to respond to the many churches that have requested their presence. They have attended a reception, some dinners, women's meetings, Association meetings, and local church celebrations. Their future schedule also includes church growth workshops, the IKC Board of Directors meetings, and Division meetings.

When one talks with them, it is obvious that they have carefully and thoughtfully considered what their personal goals are and what they hope to accomplish in their eleven months with the IKC. They want to share and have conversations about world development, economic development versus survival, and political issues.

They will be trying to help Christians in IKC understand what it means to be a Tamil in Sri Lanka today. They will share the difficulty of being a Christian in the midst of struggle and strife. Daniel noted that the first century church was a persecuted church; today Christians are persecuted in their homeland.

Their experiences working with the refugees in the camps in their province have influenced their own lifestyle. They think of the many times when they had to share their own meal with those who had nothing. Thaya says that she feels guilty buying ice cream knowing how little food many in her own country have.

Daniel and Thaya are part of the Church of South India and feel that the Bishop of the Jaffna Diocese is a man of vision. He has encouraged the establishment of homes for orphan, handicapped, and the elderly. He has encouraged growth of the church through new church starts. The diocese is 100% Tamil. Other clergy in the Diocese have experienced programs such as the Thiagarajah's are in since the Rhode Island Conference has had a special relationship with this Diocese for a number of years. Clergy from Rhode Island have visited in Sri Lanka and leaders from Sri Lanka have visited in Rhode Island. One of the goals of Daniel and Thaya is to renew some of the friendships which have been made over the years.

Daniel and Thaya love to work and say that they enjoy being busy. Their enthusiasm radiates to all around them. They are open to new things—meeting new people and trying new food. The IKC is fortunate to have such fine Christians serving them during the coming year.

"In Tucked-up Verties, Pads and all"

KING CRICKET in 1881, was introduced By sporting Padre, Frederick Webster, who produced Jaffna's first Cricketers—all set for the call; The PIONEERS—in tucked-up VERTIES, pads and all! The BIGGER SCHOOLS in the North soon took to the game AS a duck takes to water—their glory and fame Far and wide—all o'er the Peninsula did spread; E'en Colombo's GAY CAVALIERS oft did the North dread. The English have left behind their sport, KING CRICKET: In days bygone-it was the PASSPORT and TICKET For TOP POSITION in Sector—Mercantile or State. E'en today, its the former, the ACCOMPLISHED

SPORTSMAN'S BAIT.

The game of the WHISPERING WILLOW has come to stay; O'er highways and byways, in fields, and groves do we play Cricket; in the glorious traditions of this sport; The Englishman's LEGACY—We've through the years sought.

By: Victor S. Kiruparaj

New Pincipal for T. T. S.

The Council of Tamil Nadu Theological Seminary has elected Rev. Dr. Kamar Manikkam as the new Principal of the Seminary. Rev. Dr. Gnana Robinson who served as Principal for the past ten years is planning to join a German University where he will teach Old Testament for few years. Rev. Dr. Kamar Manikkam is a Lutheran and had been on the teaching staff of T. T. S. for many years.

Consultation on Ministry and Ministerial Formation in Sri Lanka Today

Programme on Theological Education of the W. C. C. conducted a four day consultation on Ministry and Ministerial formation in Sri Lanka—in Kandy. The consultation began on Monday the 30th of March and ended on the 2nd of April. Rev. Dr. Samuel Amirtham, Director, Programme on Theological Education, Rev. Dr. Gnana Robinson Principal Tamil Nadu Theological Seminary and Rev. Dr. Henry Wilson, Director of Research, Serampore College addressed the meetings.

Principals Registrars and Teachers of Theological Colleges in Sri Lanka participated in the consultation. The Jaffna Institute for Lay Training and Evangelists was represented by Revs. T. S. Premarajah, S. Jeyanesan, C. T. Roberts, S. P. Jeyasingham and Mr. S. Jebanesan. The consulta- tion closed with a Holy Communion Service. Rev. Father Paul Casperz and Rev. Sydney Knight were co-celebrants and Mr. S. Jebanesan preached the sermon.

Consultation on Refugee Rehabilitation

The World Council of Churches will conduct a consultation on Refugee Rehabilitation from the 7th of April to the 14th of April in DCCA Bangladesh. Rev. S. Jeyanesan (C. S. I. Killinochchi) and Mr. Lionel Peiris (Development Secretary, N. C. C.) will attend this seminar from Sri Lanka.

At Rest

Mrs. Kanmanie Handy

We regret to record the death which occurred recently of *Kanmanie Handy* (nee Strong) wife of Dr. G. R. Handy, of Colombo. The funeral took place at her residence at 15, Guildford Crescent, Colombo 7 on Wednesday, the 1st of April, 1987. The Funeral Service was held at the *Cathedral of Christ, the Living Saviour* Baudhaloka Mawatha, at 4.30 p.m.

Besides her husband, she leaves behind a daughter Srikanthie and two sons Lakshman and George. Her brothers Percy and Ratnarajah and sister Jeyamanie Strong predeceased her.

உதயதாரகை

UTHAYATHARAKAI

Estd. 1841.

செறிந்தவ வா இதழ்.] [வெள்ளிதோறும் வெளிவருவது
நீதி ஜனத்தை உயர்த்தும்: பாவம் எந்தக்குலத்திற்கும் இழிபாடும்.

மலர் 147] 3, 11-4-87 [இதழ் 14, 15

செய்திகள்

யாழ். அரசினர் மருத்துவமனை

யாழ் அரசினர் மருத்துவ மனையில், கடந்த திங்கள் காலை கோட்டையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 'ஷெல்' பிரயோகத்தினால், 9 சேயாளிகள் உயிரிழந்தனர். இவர்கள் மருத்துவமனையின் 19 ஆம் 20ஆம் வார்டுகளில் இருந்தவர்கள். இம் மருத்துவமனையின் மேற்கொள்ளப்பட்ட ஆறாவது 'ஷெல்' தாக்குதல் இதுவரையும். இது திட்டமிட்டுத் தமிழ் பேசும் மக்களைக் கொலை செய்ய எடுத்த முயற்சியாகும். என மரண விசாரணை முடிவில் தீர்ப்பளித்த யாழ் நீதவான் க. சதிரவேலுப்பிள்ளை கூறினார்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரி

கடந்த திங்கள், சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் சிறப்புரை நயர் இங்கியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி; மாணவ மணிகளே, சகோதர சகோதரிக்களே! எல்லோருக்கும் வணக்கம் என்று தமது உரையைத் தமிழில் ஆரம்பித்து, தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார். தமிழில் பேசமுடியாமைக்கு மன்னிப்புக்கொள்ளார். தமது ஆங்கிலப் பேச்சின் இறுதியில் 'வணக்கம்' எனத் தமிழில் கூறி முடித்தார்.

"இராணுவத்தை வாபஸ் பெறுங்கள்"

வடக்கிலிருந்து அரசு ராணுவத்தின் வாபஸ் பெறும், அப்பாவிமக்கள் கொல்லப்படுவதினைத் தடுக்கவேண்டும். இனப் பிரச்சனைக்கு ஜனநாயக ரீதியில் பேச்சுக்கள் மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டும். நாட்டில் அமைதியையும் சமாதானத்தை யும் ஏற்படுத்த வேண்டும்" என்று அனுராதபுரத்தில் நடைபெறும் 'யொவுண்டர்' இளைஞர் விழாவில் கலந்துகொண்ட இளைய யாழ். மாவட்டத்தின் இளைஞர் குழு, கலவி அமைச்சர் திரு. ரணில் விக்கிரமசிவாவிடம் கேட்டுள்ளது.

தெல்லிப்பனை யூனியன் கல்லூரி

தெல்லிப்பனை யூனியன் கல்லூரியின் புதிய அறிப்பாக திரு. சிறப்புநரசராதன் நியமிக்கப்பட்டுள்ளார். அடிக்கடி இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் 'ஷெல்' தாக்குதலினால் இக்கல்லூரி சரியான முறையில் நடைபெற முடியாதிருப்பதாகத் தெரிகிறது.

ஆட்டின் ஞாபகம்

ஒரு ஊரில் தாடிப் பிரசங்கியர் ஒருவர் இருந்தார். ஒருமுறை பிரசங்கிப்பதற்காக அவர் ஒரு கிராமத்துக்கு வந்தார். அங்கே போயிருந்தார். உருக்கமான பிரசங்கம் செய்தார். ஒரு பாட்டி பிரசங்கத்தின் முடிவில் கதறித் ததறி அழ ஆரம்பித்தாள்.

பிரசங்கியர் அருகே வந்தார் எனது பிரசங்கம் உங்களைத் தொட்டிருக்குமென்று நினைக்கின்றேன் என்றார்.

அதற்குப் பாட்டி 'அதெல்லாம் ஒன்றுமில்லை' நீங்கள் தாடியோடே கூட அங்கும் இங்கும் ஓடிப்பிரசங்கம் பண்ணிய போது எனக்கு காணாமல் போன என் ஆட்டின் ஞாபகம் வந்துவிட்டது அதற்கும் தாடியுண்டு உங்கள் பிரசங்கம் முழுவதிலும் என் தாடியாட்டின் ஞாபகத்தால் அழுது கொண்டே இருந்தேன் என்று கூறி இன்னும் பெரிய சத்தமாய் அழத் தொடங்கினார்.

இப்படித்தான் இன்று அநேக விசுவாசிகள் இருக்கிறார்கள். ஆலயத்திற்கு வந்தாலும் அவர்களின் நினைவுகள் அதனை யும் வீட்டை நோக்கி இருக்கும்.

நீ கர்த்தருடைய வார்த்தையை முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறாயா? கேட்பதை என்னென்றும் உள்ளத்தில் நிலைத்திருக்கப் பண்ணுகிறாயா? அப்படியானால் நீ நல்ல நலம் முப்பதும் அப்பதும் தாமதமாகப் பண கொடுப்பாய் நல்ல நிலத்தில் விதைக்கப் பட்டவர்களை வசனத்தை கேட்கிறவனும் உணர்வுகூர்வனும் இருந்து துரக்கவும் அப்பதற்காகவும் முப்பதற்காகவும் பலன் தருவார் என்றார் (மத்திய 10: 23)

காங்கேசுந்துறை

வட்டாரத்தாயிருந்து

50 ஆயிரம்போவொலியற்றம்

காங்கேசுந்துறை வட்டாரத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளினால், ஏறக்குறைய 50 ஆயிரம்பேர் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

ராஜீவ்-ஜே.ஆர். சந்தப்பு

இம்மாத இறுதியில் அல்லது மே மாதம் முற்பகுதியில் ராஜீவ் ஜே. ஆர். உச்சிமாநாடுவாழ்வு புறநிலையில் நடைபெறக் கூடிய சாத்தியமிருப்பதாக அரசியல் அறிஞர்களின் கருவியின்றனர்.

1	ஒத்தியைல்	—	நியா. 3: 1
2	ஏகாத்	—	நியா. 3: 15
3	சம்கார்	—	நியா. 3: 31
4	தெப்பாரா	—	நியா. 4: 4
5	பாராக்	—	நியா. 4: 6
6	கிதியோன்	—	நியா. 6: 11
7	அயிமேலேக்	—	நியா. 8: 30, 31; 9: 6
8	தோலா.	—	நியா. 10: 1
9	யாவீர்	—	நியா. 10: 3
10	யெப்தா	—	நியா. 11: 1
11	இப்சான்	—	நியா. 12: 8
12	ஏல்லான்	—	நியா. 13: 11
13	அப்தோன்	—	நியா. 13: 13
14	கிமசோன்	—	நியா. 13: 24
15	ஏலி	—	I சாமு. 1: 12
16	சாமுவேல்	—	I சாமு 3: 1

வாசித்துத் தியானிக்கவும்:

பாவமும் மன்னிப்பும்

1. இறைவன் தம்மவரைச் சோதிக்கிறார் — I கொ. 10: 1 - 13
மர. 14: 26 - 43.
எபி. 4: 11 - 16
2. கிறிஸ்து தம்மவரை மீட்கின்றார் — மர. 15: 23 - 39,
எபி. 2: 10 - 18
3. இயேசு தம்மவரைச் சத்திகரிக்கின்றார் — யோ. 13: 1 - 11
4. ஒப்புரவாக்குதல் — யோ. 19: 28 - 30
2 கொ. 5: 16 - 21

தவறிப்போன தருணம்

இனி என் செய்வோம்! இனி என் செய்வோம்! முனமே நீண்டதால் போருகும் பலமும் களிப்பாய்வித்துக் களிப்பீந்திருப்போம் நடுப்பகல் முன்னர் யடந்த அவ்விருள் சூழியாய் தீர்த்து சமீபிற் தீருப்போம் குளிர்வடைத் தீருண்டு துண்டட உம் இத்தயயர் துவிர்விட அன்பெனும் அனல் அவித்தீருப்போம்

முயற்சியும் முன்னேற்றமும்

"ஆடு கோடாக் அநிலை நீன்றது உம் காழ் கொண்ட கன்னே களிர்க்குக் கந்தாடும் வாழ்தலும் அன்ன தனத்தே ஒருவன் தான் தாழ்வீன்றித் தன்னைச் செயின்"

விளக்கம்:-

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் மெல்லிளா கொம்பாரிக் காரநிலில் ஆடிக்கொண்டிருந்த ஒரு சிறிய ஆலவகையுடைய வளர்ந்த யானைகடமே தூணுவதற்குரிய நிலையிலே இருக்கிறது. அஃக்தபோல் ஒருவன் பலவித அலலலகளுக்கு மிகையில முயன்று வந்தால் முன்னேறலாம் என்பதே.

ஆண்டவரின் நாள்

ஆண்டவரின் நாளுக்குக் காக்க நீங்கள் ஏங்குவது ஏன்? — அது ஒளி மிக்க நாளன்று. இருள் சூழ்ந்த நாளுக்கத்தான் இருக்கும்.

அத்தநாள்.

சிக்கத் திட்டமிருந்த தப்பி துடிய ஒருவனைக் காடியொன்று எதிர்த்தொண்டாற்போலும். அவன் தப்பியோடி வீட்டிற்குள் துழைந்த காவரில் கைவைத்துச் சாயம்போது பாரம்பொன்று கடித்தார்போலும் இருக்கும்!

— (ஆமோஸ் 5: 18, 19)

நீதி வெள்ளமென்ப பொங்கி வருக

உங்கள் கிருகியாக்களை நான் வெறுத்து அருவருக்கிறேன்.

உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு கிருப்பமேயில்லை.

எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்கமாட்டேன்;

மிருக்களைச் சமாதான பரிசுளாகச் செலுத்தும்போது, நான் கண்கொடுத்தும் பார்க்க மாட்டேன்.

என் முன்னிலையில் நீங்கள் இரட்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள்.

உங்கள் வினைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.

மாறாது, —

நீதி வெள்ளமென்ப பொங்கி வருக!

நேர்மை வற்றாத ஆறுதல் பாய்ந்து வருக!

— (ஆமோஸ் 5: 81 - 91)

சிற்தியுங்கள்!

"நம்பிக்கையிலே சந்தேகடி மாயிருக்கள்; உபதிரவத்திலே பொறுமையாயிருக்கள்; செபத்திலே உறுதியாய்த் தவிக்கிறார்கள்."

— ரோ. 12: 13

துய ஆவியானவரின் வரத்தைப் பெறும் வழி!

பேதரு அவர்களை நோக்கி நீங்கள் மனம்திரும்பி, நுவ்வொருவரும் பாவ மன்னிப்புக் கொண்டு இயக்கிறிஸ்துவின் நாமத்தினால் குணஸ்வரணம் பெற்றற்கொள்ளுங்கள். அப்பொழுது ஆவியரின் வரத்தைப்பெறீர்கள்!

— (அப். 2: 38)

மணி வாக்கு

விசுவசமேன்பது நம்பிக்கையின் உறுதியும்
காணப்படாதவைகளின் நிச்சயமுமாகிறது

ஏப் 12 : 1

எங்கள் கருத்து

கிறிஸ்து பெருமானின் திருப்பாடுகள்

இம்மாதம் மூன்றாம் திகதி, திருப்பாடுகளின் ஞாயிறு. இந்நாளை அனைத்து சபைகளும் பயபக்தியாக அனுசரிக்க ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. இவ்வுலகில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக, கிறிஸ்து பெருமான் பாடுபட்டார். அவரின் அடிச் சுவடுகளைப் பின்பற்றும் நாமும், நம்மைச் சூழ்ந்துள்ள மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட அழைக்கப்படுகிறோம் என்ற உண்மையை இந்நாள் நமக்கு உணர்த்துகிறது.

இவ்வுலகின் மக்களைப் பாவத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் மீட்பதற்காக, இறைவன் தமது மைந்தன் இயேசுவை பாடுபடவும் மரிக்கவும் அனுப்பினார். எம்பெருமான் தமது பாடுகளினாலும் மரணத்தினாலும் உலகிற்கு உயிருட்டினார். இனாலும், இயேசுவின் பற்றுறுதியுடையோர் உயிர்ப் படைவார்கள் என்ற நற்செய்தியைத் திருப்பாடுகளின் ஞாயிறு நமக்களிக்கிறது.

இருள் சூழ்ந்த இந்நாட்களில், குறிப்பாகத் துன்புறுத்தப்படும் தமிழ் மக்கள்மத்தியில் கிறிஸ்தவர்களாகிய நாம, அவர்களின் நல் வாழ்வுக்காக எத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதை திருப்பாடுகளின் வாரததில் நாம சிந்தித்துத் தெளிவாக அறியவேண்டியது அவசியம்.

"நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்ற மாபெரும் பொறுப்பை நமக்களித்தார் இயேசுபிரான். ஆகவே, மற்றவர்களின் நலனுக்காக, உப்பைப்போல கரைந்து பாடுபடவேண்டியது நம் கடன், "பிறர் வாழவேண்டுமெனில் நான் சாகவேண்டும்" நமது பாடுகள் பிறரை வாழ்விக்கவேண்டும். நமது துன்பங்கள் பிறரிடம் துன்பத்தைத் துடைக்கவேண்டும். இதுவே எம்பெருமானின் திருப்பாடுகளின் இரகசியம்.

'இவ்வுலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் தீடன்கொள்ளுங்கள், நாளை உலகத்தை வென்றேன் என்றார் இயேசுபிரான். 'உபத்திரவம் பொறுமையையும் பொறுமை புடமிட்ட நற்பண்பையும், நற்பண்பு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையையும் வளைவிக்கும் (ரோ. 5:3, என்பதை நாங்கள் உணர்ந்து, உபத்திரவங்களிலேயும் நாம் மேன்மை பாராட்ட வேண்டும்.

நாம் குற்றஞ் செய்வதற்காக அடிக்கப்படும்போது, அதைப் பொறுமையோடே சகித்தால் அதனால் என்ன சிறப்பு இருக்கிறது? நாங்கள் நன்மை செய்து பாடுபடுமபோது, அதைப் பொறுமையோடே சகித்தால், அதுவே கடவுள் பார்வையில் மேன்மையான செயலாகும். இதுவே பிறரை வாழ்விக்கும் நற்பண்பாகும். இதற்கென்றே நாங்கள் அழைக்கப்பட்டோம்.

கிறிஸ்துபிரான் நமக்காகப் பாடுற்று, தம்முடைய அடிச் சுவடுகளை நாங்கள் பின்பற்ற வேண்டுமென்று நமக்கு ஒரு முனமாதிரியை வைத்துவிட்டுப் போனார். (1பேது. 2:20, 21) இயேசு தமது தியாகப் பலியீட்டினால் புது வாழ்விற்கு ஒரு வழியைத் திறந்தார். இப் புதுவாழ்வின் பெலனைக் கொண்டு மற்றவர்களுக்காக நாங்கள் பாடுபடுவதிலும், அவர்களின் நலனுக்காக எங்களைச் செலவழிக்கவேண்டும்.

வாயில் வந்தொரு வீக்கம் மு முதலுக்காளத்தி

மனிதன் பேசுவதற்கும் புசிப்பதற்கும் வாய் வைத்திருக்கின்ற இறைவன். பேசி வாய் வலிக்கிறது என்று சொல்கிறவர்கள் யாரும் இல்லை. ஆனால், சாப்பிட வாய் வலிக்கிறது என்று புலம்புகிறவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

நேற்று ஒரு விருந்துக்குப் போயிருந்தேன். கண நிறைய பலகாரங்கள், வாய் நிறைய சாப்பிட முடியாவிட்டால் கூடமனம் ஆயிரியிருக்கும் ஒன்றுகூட எடுத்து வாயில் வைக்க முடியவில்லை வாயில் அப்படியொரு வலியீக்கம்....

உமிழ்நீர்ச் சாப்பிடுவதற்கான கல் அடைபட்டிருந்தால் இந்த உபத்திரவம் ஏற்படும். சிறு நீரகங்களின் கல் அடைப்புப் பற்றிக்கேள்விப் பட்டிருப்பீர்கள் உமிழ்நீர்ச் சாப்பிடுவதற்கான கல் அடைப்பு உங்களுக்குப் புதிதாக இருக்கலாம்.

வாய்க்கு அடியில் உமிழ்நீர்ச் சாக்கும் சாப்பிடுவதற்கான கல் அடைப்பு மனிதன் உணவை மெல்லுவதற்கும், சீரணிப்பதற்கும் உமிழ்நீரைச் சாப்பிடுவதற்கும் வேலை. எந்த உணவும் உமிழ்நீர் சேர்த்துச் சாப்பிடும் பொழுது தான் சரியாகச் சீரணிக்கும்.

மெல்லிய மயிரிழைபோன்ற நாளங்களால் வழியாக இந்த உமிழ்நீர் வருகிறது. அந்த வழி அடைபட்டால், உமிழ்நீர்ச் சாப்பிடவில்லை கல் அடைப்பு வலியை உண்டாக்கும் சாப்பிட முடியாது.

ருசியான பண்டங்களைப் பார்ப்பதற்கும் பொழுது இயல்பாக உமிழ்நீர்ச் சாப்பிடும் உமிழ்நீர் வெளியேறாமல் செங்கல், வீக்கம் கண்டு, வலியுண்டாகிறது.

உடம்பில் கல் அடைப்பு ஏற்படாமலானது என்று சொல்லும்பொழுது, சிலப்பீர் நாம் வெளியே பார்ப்பதற்கும் கல் அடைப்பு பொருள் அடைந்திருப்பதாக நினைக்கிறார்கள். அது தவறு. இந்தக்கல் அடைப்பு, கிராமங்கள் செல்லும் நாளங்களின் ஓடிவந்திற் படியும் வண்டலப்போன்ற மண்ணைப் பொருள்களாகும். வீட்டில் பறந்த பறப்பாடுமேபோல பாதங்களினால் உணவு படிந்துக் கிறது பாருவாள் அழுக்கு அல்லது கறை, அது மாதிரிதான் இது.

கல் அடைப்பு பால் வலியுண்டு வகையில் உண்டாகும் போது ருசியான பண்டங்களைப் பார்ப்பதால் சாக்கும் உமிழ்நீர் வெளியேற முடியாமல் தக்கி தேங்கி, வீக்கம் வலியுண்டாகிறது.

இரண்டு நாளங்களின் கவர்களில் உள்ளதகைகள் சுருக்கி விரிந்து கல்லடைப்பு வெளியேற்ற முயற்சியையும் இதனாலும் வலி ஏற்படும். இந்தமுயற்சியில் அவை வெற்றிபெற்று விட்டால் கல் அடைப்பு நீக்கி, வீக்கம் குறைந்து, குணமாகிவிடும். இல்லாவிட்டால் டாக்டரிடம் வாட்டி ஆப்பிரேஷன் செய்து கொள்ள வேண்டியதுதான்.

டேவிட் விவிலியன்

டேவிட் விவிலியன், ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள பிரான்டர் என்னுமிடத்தில், 1813ம் ஆண்டு, மார்ச் மாதம் 19ம் திகதி பிறந்தார். அவருடைய குடும்பம் ஏழ்மையில் நிறைந்திருந்தது. அவரோடு பிறந்தவர்கள் இன்னும் நான்கு பேர், இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரிகள், அவர்களுடைய பெற்றோர் அவர்களுக்கு அநேகக் காரியங்களைக் கற்றுக் கொடுத்தனர், மிகவும் முக்கியமானவற்றின் ஒன்றாக, நேர்மையாயிருப்பது. 'என்ன நேர்மையும் பரவாயில்லை, எப்போதும் நேர்மையாயிருங்கள் என்று அவருடைய தாய்ப்பாடு சொல்லுவதென்று.

தனது பத்தாவது வயதிலே டேவிட் விவிலியன் ஒரு பஞ்சு தொழிற்சாலையிலே வேலைசெய்ய ஆரம்பித்தார். மிக நீண்டகாலமாக வேலை செய்து வந்திருந்தது, காலம் மெண்க்கு ஆரம்பிக்கும் வேலை, இரவு மணிவரை நீடித்தது. அதற்குப்பிறகு இரவு 10மணி வரை படிப்பதற்கென்று செல்வார். அதனைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்றும் இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் படிப்பார். அவர் படுக்கைக்குச் செல்லும்போது எப்போதும் நள்ளிவாக்கிமே. சிலவேளைகளில், அவருடைய தாயார் வந்து பார்ப்பும் போது, அதற்குப்பிறகும் இருந்து புத்தகங்கள் வாசித்தும் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார். டேவிட் விவிலியன் வாசிப்பதை மீடவும் விரும்பினார். பல தரப்பட்ட புத்தகங்களைத் திரட்டி வைத்திருப்பார்.

அவருக்குப் பதினாறுவயதாயிருக்கும் போது, சிலவுக்கு மீஷனரியாகச் சென்ற கட்டுவாஃர் Guizaff, எனலும் மீஷனரியை கதையை வாசித்தார். இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் தான், தானும் சிலவுக்குச் சென்று, அங்குள்ள மகாநாடு ஆண்டவராய் இயேசு கிறிஸ்துவைப் பற்றிச் சொல்ல விரும்பினார்.

பஞ்சு தொழிற்சாலையிலே ஒன்பது வருடங்களாக கடிமைய வேலைசெய்த பின்னர், கலை சம்பள உயர்வுடன் பதவி உயர்வு கிடைத்தது. இந்த சம்பள அதிகாரிப்புக்குப் பின்னர், அவர் மருத்துவவல்லுரிக்குச் செல்ல முடிந்தது.

அவர் கூடிய மட்டும் தனது வேலையிலேயே கவனத்தைச் செலுத்த முயன்றபோதிலும், அதுதூலகுவான காரியமாயிருக்கவில்லை. காரணம், அவருடைய சிந்தையிலே வேறொரு காரியம் இருந்தது.

தொடரும்

உமிழ்நீர்ச் சாப்பிடுவதற்கான கல் அடைப்புப் பகுதிக்கு மேலே ஒரு சிறு அறுவை செய்து அடைப்பு நீக்கிவிட்டால், எளிய அறுவைசெய்து, ஆபத்தானதன்று. அச்சப்படத் தேவையில்லை. எச்சிலிலும் மனிதனை எச்சரிக்க வைக்கிறது. அவ்வளவுதான்! - (நன்றி பூக்கூட)

செப்தம்பர் 5	
ஏப்பிரல் 5-திருப்பாடுகளின் ஞாயிறு	
ஆதி. 22 : 1 - 14	ரோ. 5 : 1 - 5
சூ. 124.	கூ. 20 : 9 - 15 :
ஆதி. 37 : 12 - 18]பேது. 3 : 20 - 25

EDITORIAL

Conflict Escalates!

India and Sri Lanka

Through the near three and a half year conflict, the relationships between the Sri Lankan government and India have been a see-saw phenomenon. Contrasting colours have marked the Sri Lankan political horizon over Palk Strait.

One week the Indian Prime Minister is despised and rejected by Sri Lankan political leaders. The very next week he commands the praise of many people that "not even Julius Caesar could match in his visits to the banks of the Nile" [to borrow a flamboyant simile used by a foreign political commentator of a political leader in another context].

During the SAARC Conference at Bangalore, when the Indian security measures made Tamil militant groups uneasy, Prime Minister Rajiv Gandhi was rated high in government circles in Sri Lanka. But during the conference of the UN Rights Commission, his standing as a world leader plummeted in the eyes of the Sri Lankan government.

Peace Talks

At the moment, as we write these notes, President Jayawardene has made it very clear at public meetings he addressed, that his government will stand by, the new Peace package it offered on December 19, 1986 and that he looked forward to the help India and Tamil Nadu would give in implementing the Peace Proposals, in consultation with the Tamil groups.

At a meeting held recently at Jeyawardenapura the President has reiterated what Finance Minister Ronnie de Mel had said on several public platforms, that the time has now come when development can no more be sacrificed for the war effort. It is the Sinhalese people, the President has said who will suffer most, if the 'War' is to continue unabated. Major development schemes in the Island, as we know, are in the South of the country.

As head of an elected government, the President has also frowned on those who sent telegrams to the Indian Prime Minister, telling him to desist from making any changes in Sri Lanka's *status quo* and who indulged in platform rhetoric on Sri Lanka's political future. It is a well known fact that the SLFP leader Mrs. Srima Bandaranayake and a group representing the Buddhist clergy had sent telegrams to the Indian Prime Minister telling him not to interfere with the sovereignty and territorial integrity of Sri Lanka. A President needs pragmatic self-reliance during a period of political crisis. The 'new package' of Devolution of 19-12-86 is government's offer to solve the Tamil problem. It will have to be upheld at all costs by the government. More importantly, it is the government's responsibility to forge a new and positive policy consensus for the new package.

The Indian Prime Minister, on his part, has set in motion a flurry of activity in Tamil Nadu to put back the PEACE PROCESS on its rails. Despite the dismal clouds over Sri Lanka and particularly over the Jaffna Peninsula, where unbridled violence shows no signs of abatement, the Indian Prime Minister and the Indian Negotiators have been in Tamil Nadu and have extensive talks with the Tamil Nadu leaders and the leaders of the dominant Tamil Groups. But two out of the three conditions laid down by India for a resumption of Talks have not been fulfilled. Violence in the land has not ebbed nor has the problem of the economic embargo been solved. At the time we are writing these notes, the indications are, that PEACE TABLE is, as far away from the LTTE as ever it was.

Deep Second Thoughts?

While the President and Members of the Cabinet are not averse to a political solution, a poignant and disturbing phenomenon is the mood of the country which is whipped up, off and on, by interested groups to regard the 'war' as an essential ingredient of 'peace'. In Sri Lanka too, after the Geneva Resolution, many eye-brows have been raised on India's handling of the jaggernaut of the Sri Lankan Tamil problem.

An article in the centre page of the *Daily News* of 27-3-87 makes some very disparaging comments on India's role as "an honest broker" under the heading "The two faces of India". It refers to Indian President Zail Singh's speech that unless the current offensive is stopped India may withdraw its mediatory effort. The article makes the following significant concluding comments in its last paragraph: -

"This is welcome news. Now at least Sri Lanka would be in a position to solve the problem on its own steam, without the meddling of an agent of terrorists masquerading as an honest broker." DN 27-3-87. [Italics ours]

With uncanny timing, Prime Minister Premadasa undertook a tour to renew relations with Pakistan at a time when the two countries - Sri Lanka and Pakistan are "sharing a prickly relationship with India". [DN of 27-3-87] A question plaguing the minds of many in Sri Lanka is, if there are peo-

ple in sensitive positions in the government or in sensitive segments of Sri Lankan society who are having deep second thoughts when the government is about to commit itself to a political solution.

Killing Continue Unabated

Since the confrontation in the early hours of Monday (23-3-87) morning in Pannai area in Jaffna town, between the government security forces and the LTTE and the capture, during the fighting, of eight men on the government side (five soldiers and three policemen) by the LTTE, every day in Jaffna dawned with loud shell blasts and machine gun fire simultaneously in many parts of the peninsula. The shell blasts are reportedly from the army camps at Jaffna Fort, Mandaitivu, Navatuli, Palaly and Kankesanthurai. [There are in all we learn 19 camps in the Jaffna Peninsula]. The scene of carnage in Jaffna of innocent civilians in the name of national security, reveals the staggering proportion of the country's mess. The latest toll of human life during the 'war' is in the Jaffna Government Hospital - on 30-3-87, the worst ever on record in a medical institution in Jaffna which cares for the sick. Eight patients were shelled and one employee. 21 were injured in the wards.

Earlier on Saturday (23-3-87) shells lobbed simultaneously at about 5 a.m. from Palay and Kankesanthurai camps, claimed immediate victims at Veemankamam, Maviddapuram, and the Tellippalai junction. The Maviddapuram Temple on which nearly 25 shells have been reportedly lobbed, was very seriously damaged. Army bullet marks have scored several of the sacred shrines of the historic temple.

All the occupants of the Chief Incumbent's house at Maviddapuram were injured, by a shell falling on the house situated in the Temple grounds. One of the occupants, Aiyachamy Sarma (26) had to undergo major surgery. His left leg had to be amputated at the Jaffna Hospital on 28-3-87. At the Tellippalai junction, a shell that fell into the large drain burst and claimed the life of a labourer (38) who was at the time on the road waiting to unload a lorry belonging to one of the shops. On 29-3-87, five bombers dropped over 75 bombs in the Neerveli and Nallur areas. The damage to houses is estimated at 50 lakhs.

The Economic Blockade

Four lorries which left for Anuradapura on 21-3-87 to bring petrol, diesel and kerosine oil to the authorised retail point - the Tellippalai M. P. C. S. - arrived on 27-3-87 with a limited quantity of each commodity. The lorries were held up at Madawachiya army barrier for 48 hours, according to reports.

But the arrival of the lorries with oil in Jaffna, after a lapse of three months, did not appear to mark an event of great consequence, to the people in Jaffna. The petrol would be available only on coupons to those who had obtained them, at the stipulated army post. The kerosine, according to the MPCS authorities could not be distributed at the controlled price as the quantity obtained was small and the cost incurred in the transport by the MPCS was heavy [The kerosine oil was given to all card-holders at half a litre per card for Rs 5]. Why the quantities of petrol, diesel and kerosine oil given, were limited is not known. The petrol and diesel are awaiting distribution, as vehicle owners had objected to the issue of permits for an essential commodity, in an army camp. In the meanwhile, a propaganda mill was in over-drive that the economic blockade has been lifted.

It is a sad irony that while in one part of the country, a man - imposed economic blockade is waiting to be lifted, from the shackles of a military aegis, in another part of the country a nature-imposed economic blockade in the form of a severe DROUGHT, the worst in three decades holds the inhabitants in its merciless grip, with a loss estimated at 285,000 metric tons of rice, enough to feed the entire country for two months. The areas worst affected for the Maha harvest are Kurunegalle, Hambantota and Puttalam.

In Jaffna, there is an air of indestructible continuity whatever happens. The reason is not far to seek. "The madman is a man who has lost everything except his reason" said G.K. Chesterton. The Jaffna man may have lost everything. But he has not lost his 'reason'.

Some Vital Statistics and Facts

- Some 50,000 people have left their homes in the villages of Kankesanthurai, Urany, Thyiddy, Maviddapuram, Veemankamam and Myliddy.
- 750 families in Kadduvan area are being given dry rations worth Rs. 110 to Rs. 400 of rice, flour and dhal at the A.G.A.'s office, Tellippalai.